

அறிமுகம்

இரட்டைப் பற்றாக்குறை நிலைமை எனப் பிரபல்யமாகக் குறிப்பிடப்படும், நாட்டினுடைய இயலாற்றலுக்கு மேலாகவும் அதிகமாகவும் மிதிமஞ்சிய செலவழிப்பினால் ஏற்படும் சமமின்மைகளிலிருந்து வெளிப்படுகின்ற, அரசாங்க வரவுசெலவுத் திட்டத்திலும் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கிலும் ஒரே நேரத்தில் காணப்பட்ட பற்றாக்குறைகள், பல ஆண்டுகளாக, இலங்கையில் முக்கிய அமைப்பியல் சார்ந்த தடையாகவும் பேரண்டபொருளாதாரப் பாதிப்புக்கான முக்கிய மூலமாகவும் காணப்படுகின்றன. வணிக வர்த்தகக் கணக்கிலும் முதலாந்தர வருமானக் கணக்கிலும் ஏற்பட்ட பாரியளவிலான பற்றாக்குறைகளினால் முக்கியமாகத் தூண்டப்பட்டு, இலங்கை பல ஆண்டுகளாக தொடர்ச்சியான வெளிநாட்டு நடைமுறை கணக்குப் பற்றாக்குறைகளை அனுபவித்து வருகின்றது. பணிகள் கணக்கு மற்றும் இரண்டாந்தர வருமானக் கணக்கு (முக்கியமாக தொழிலாளர் பணவனுப்பல்கள்) ஆகியன மிகைகளைப் பதிவுசெய்திருந்தபோதிலும், நடைமுறைக் கணக்கில் வணிகப்பொருட்களின் வர்த்தக மற்றும் முதலாந்தர வருமானக் கணக்குகள் என்பனவற்றில் எப்போதுமுள்ள விரிவடைந்த பற்றாக்குறைகளின் தாக்கத்தைப் பாதுகாப்பதற்கு இத்தகைய மிகைகள் போதியளவானதாக காணப்படவில்லை. மேலும், அமைப்பியல்சார்ந்த மற்றும் கொள்கைத் தடைகள் காரணமாக போருக்குப் பிந்தைய பொருளாதார காலப்பகுதியிலும் எதிர்பார்க்கப்பட்ட மட்டங்களளவிற்கு இலங்கை வெளிநாட்டு நேரடி முதலீடுகள் போன்ற படுகடனல்லாத வெளிநாட்டு நிதியியல் பாய்ச்சல்களை கவரவதற்கு தவறிவிட்டது. மேலும், கடந்த தசாப்த காலப்பகுதியில், நாட்டின் அதிகரித்துவரும் வெளிநாட்டுப் படுகடன் மற்றும் அதன்விளைவாக ஏற்பட்ட பாரியளவான படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள் போன்றன வெளிநாட்டுத் துறை சமமின்மைகளை மோசமாக்குகின்ற படுகடன் உறுதிப்பாட்டு கரிசனைகளுக்கு முக்கியமாகப் பங்களித்தன. வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அமைப்பியல்சார் பலவினங்களுக்கு மத்தியில், இறைத் துறை மீதான செயற்றிறனற்ற விரைவானதுமான கொள்கை மாற்றங்கள், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று பரவல் மற்றும் தொடர்புடைய நிச்சயமற்றத்தன்மைகள் என்பன அதன் பேரண்டபொருளாதாரப் பலவினங்களைத் தீவிரப்படுத்தி தொடர்ச்சியான பேரழிவுகளுக்கு வழிவகுத்தன. 2022 ஏப்பிரலில் திரவ இருப்புக்கள் ஏறத்தாழ பூச்சிய மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்தமை மற்றும் 2022 மார்ச்சு தொடக்கத்தில் செலாவணி வீதம் பாரிய மிகைப்படுத்தலுக்குட்பட்டமை என்பனவற்றுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் வரலாற்றில் குறைந்தளவிற்கு வீழ்ச்சியடைந்திருந்தன. இப்பின்னணியில், பன்னாட்டு நாணய நிதியத்துடனான நிதியளித்தல் ஏற்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய அதேவேளை, படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறை நிலுவையிலுள்ள நிலையில், 2022 ஏப்பிரலில் அரசாங்கம் இடைக்காலப்பகுதியொன்றுக்கு படுகடன் ஸ்தம்பிதமொன்றை அறிவித்திருந்தது. இலங்கையின் படுகடன் நிலையற்றது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதி ஏற்பாட்டின் வெற்றியானது தற்போதுள்ள படுகடன் மறுசீரமைப்பின் முன்னேற்றத்தில் தங்கியுள்ளது. படுகடன் மறுசீரமைப்பு எல்லைகள் இலங்கையின் அலுவல்சார் மற்றும் தனியார் கடன்கொடுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டவுடன் சிறிய

அளவிலான நீடிக்கப்பட்ட முதிர்ச்சிகளுடன் நாடு படுகடன் தீர்ப்பளவை மீளவும் தொடங்கும். இம்முதல் படுகடன் மறுசீரமைப்பு முயற்சியானது கடந்தகால தவறுகளை சரிசெய்வதற்கும் சில நாடுகள் அனுபவித்தது போல, நாடு மீண்டும் கடன் மறுசீரமைப்பு நிகழ்விலிருந்து பாதிப்படையாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்க்கமாக திட்டமிடுவதற்கும் நீடித்த வாய்ப்பை வழங்கும். கடன் மறுசீரமைப்பு செயன்முறை மாத்திரமன்றி, மறுசீரமைப்பிற்குப் பிந்தைய பொருளாதாரத்தில் முன்னோக்கிசெல்லும் வழியும் நன்கு திட்டமிடப்பட்டு, நாட்டின் இறை மற்றும் வெளிவாரி நிலைமைகளை வலுப்படுத்தவும் எதிர்வரும் காலத்தில் மீளெழுச்சியைக் கட்டியெழுப்பவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற உண்மையை இது வலியுறுத்துகின்றது.

படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறைமைகளிலுள்ள சவால்கள்

1950 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில், 95 உலகளாவிய நாடுகளின் ஈடுபாட்டுடன் ஏறத்தாழ 600 நாட்டிற்கான படுகடன் மறுசீரமைப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன (Das, Papaiouannou & Trebesch, 2012). பொதுவாக, வெற்றிகரமான படுகடன் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, நாடு படுகடனை நீடித்து முன்னோக்கி செல்லும் என்பதுடன் படிப்படியாக மீட்டெடுக்க முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும், படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு பின்னர் அனைத்து நாடுகளுக்கும் தமது படுகடனை நிலையாக முகாமைச் செய்வதற்கு இயலுமாகவிருக்கவில்லை என்பதுடன் மேலும் செலுத்தத் தவறுதல்களைத் தொடர்ந்தும் பதிவுசெய்துகொண்டிருந்தன. சில நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் தமது ஆற்றல்வாய்ந்த மட்டத்தை அடைவதற்கு தவறியதற்கும் படுகடன் மறுசீரமைப்பினூடாக வெளிநாட்டுத் துறை உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு:

1. சாதகமற்ற பொருளாதார நிலைமைகள்: மீள் கட்டமைப்பு கட்டக் காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டுச் சூழல் மற்றும் பரந்தளவிலானப் பொருளாதார நிலைமைகள் என்பன படுகடன் மறுசீரமைப்பின் பெறுபேற்றை நிர்ணயிப்பதில் ஏதுவாக இருக்கக்கூடும். உதாரணமாக, உலகளாவிய பொருளாதாரம் மெதுவடையுமாயின் அல்லது முக்கிய வர்த்தகப் பங்காளர்கள் பொருளாதாரச் சுருக்கமொன்றை அனுபவிக்கின்றார்களாயின், நாடானது அதன் வளர்ச்சியின் ஆற்றல்வாய்ந்த மட்டத்தையும் சென்மதி நிலுவையின் உறுதிப்பாட்டையும் அடைவதற்கு சிரமத்தை எதிர்கொள்ளும். இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் நிதியியல் சந்தை நிலைமைகளுக்கு மத்தியில், 2023இல் உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்பதற்கான சமீஞ்சைகள் காணப்படுகின்றமையானது இலங்கையின் படுகடன் மறுசீரமைப்பிற்கு பிந்தைய மீட்சியை சவாலுக்கு இட்டுச்செல்கின்றது.
2. நடைமுறைப்படுத்தல் சவால்கள்: வெளிநாட்டு கடன்வழங்குநர்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் ஆர்வங்கள் அதேபோன்று புவிசார்அரசியல் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, படுகடன் மறுசீரமைப்பின் பேச்சுவார்த்தை மற்றும் நடைமுறைப்படுத்தல் கட்டங்கள் சிக்கல்வாய்ந்ததாக இருக்கலாம். இது, கடன்கொடுநர்களுடன் உடன்படிக்கைகளை

அடைவதை சவாலுக்குட்படுத்தி இதன்மூலம், நீண்ட பேச்சுவார்த்தைகள் காரணமாக ஏற்படும் தாமதங்களின் இடர்நேர்வு அதிகரிக்கின்றது. நீண்ட மறுசீரமைப்புச் செயன்முறையானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் சிதைவடையச் செய்யலாம் என்பதுடன் வெளிநாட்டுத் துறையின் உறுதிப்பாட்டை மீண்டும் அடைவதற்கு பெரும் இக்கட்டான நிலையாக இருக்கலாம்.

3. **போதியளவற்ற கொள்கை வழிமுறைகள்:** படுகடன் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் மீட்சியடைவது என்பது பேரண்ட இறைச் சீர்திருத்தங்கள் மற்றும் தேவைப்படும் சீராக்கங்கள் தொடர்பிலான வலியுறுத்தலுடன் குறுகிய மற்றும் நடுத்தரகாலத்தில் நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கி பொருளாதாரத்தை தூண்டுகின்ற கொள்கைக் கலவையைப் பின்பற்றுவதில் ஈடுபடுவதாகும். எனினும், கொள்கைப் பதிலிறுப்புக்கள் காத்திரமான விதத்தில் திட்டமிடப்படாவிட்டாலோ அல்லது நடைமுறைப்படுத்தப்படுவதில் குறைந்தளவான ஒத்துழைப்பு காணப்படுமாயினோ, விரும்பத்தக்க பெறுபேற்றை அடையமுடியாது போகும். இலங்கையின் வெளிநாட்டுத் துறை எதிர்கொண்ட மரபுரீதியான சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, சீர்திருத்தப் பொதியானது போதியளவு மீண்டெழுதல் வேண்டும்.
4. **அரசியல் உறுதிப்பாடினமை:** படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறையைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் ஏற்பட்ட மீட்சியானது கடன்கொடுநர்களுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட சீர்திருத்தப் பொதியின் நடைமுறைப்படுத்தலின் வெற்றி மற்றும் அதனுடன் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளைப் பின்பற்றுவதில் தங்கியிருக்கின்றது. முக்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பிரபல்யமடையாதிருப்பதால், அரசாங்கங்கள் அச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கடுமையான அழுத்தத்திற்குட்பட்டு வாக்காளர் தொகுதிகளிலிருந்து அழுத்தத்திற்கு உட்பட்டலாம். முதலீட்டாளர்கள், பல்புடை மற்றும் இருபுடை கடன்வழங்குநர்கள் மற்றும் கடன்கொடுநர்கள் உள்ளடங்கலாக ஆர்வலர்களுக்கு மத்தியில், அரசியல் உறுதிப்பாடானது பொருளாதாரத்தில் நம்பிக்கையை மீண்டும் கட்டிமேலுப்புவதற்கு உதவும். மேலும், அரசியல் உறுதிப்பாடினமையானது சீரற்றத்தன்மைக்கு வழிவகுத்து நிலைபெறத்தக்க பேரண்டபொருளாதார சீராக்கங்களை அடைவதற்காக முக்கிய பின்னடைவொன்றாக இருக்கலாம். ஆகையினால், மறுசீரமைப்பிற்கு பிந்தைய பொருளாதார மீட்சி மற்றும் மீளெழுச்சி என்பன அரசியல் தீர்மானத்தின் அதேபோன்று சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் ஆதரவின் தொடர்ச்சி மீது நிபந்தனைகுட்பட்டதாக இருக்கலாம்.
5. **பலவீனமான நிறுவனங்கள்:** சட்ட விதியின் வீழ்ச்சி, வெளிப்படத்தன்மையின்மை மற்றும் பொறுப்பின்மை மற்றும் அதிகரித்த ஊழல் போன்றவற்றுக்கு வழிவகுத்த பலவீனமான நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமற்ற சூழலொன்றை உருவாக்கலாம். அதேவேளை, கொள்கை வழிமுறைகளினதும் முதலீட்டாளர் நம்பிக்கையினதும் காத்திரமானத் தன்மையை மட்டுப்படுத்தலாம்.

இப்பின்னணியில், பொருளாதார நடவடிக்கைகள் விருத்தியடைவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் அதேவேளை, வெளிநாட்டுத் துறையில் உறுதிப்பாட்டை மீட்டெடுத்தலை இலக்காகக் கொண்டு, திடமான கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது

பொருத்தமானதாக அமையும். இதற்கமைவாக, பன்னாட்டு நாணய நிதியத்தின் மூலமான மீட்டெடுப்புக்களையும் எதிர்காலத்தில் படுகடன் மறுசீரமைப்பையும் மீண்டும் அணுகுவதற்கான தேவைப்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டமைப்பொன்றில் தேவையான அமைப்பியல்சார்ந்த சீர்திருத்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்தி படுகடன் மறுசீரமைப்பு செயன்முறையின் கீழ் கடன்கொடுநர்களால் வழங்கப்படும் கடன் சட்ட இசைவு தாமதமும் சலுகைகளும் முடிவடையுமபோதும் மற்றும் படுகடன் கடப்பாடுகள் செலுத்தவேண்டிய தேவை ஏற்படும்போதும் கடன்கொடுநர்களுக்கு படுகடன் கடப்பாடுகளை மீளச்செலுத்துவதற்கு நிதியளிப்பதற்கும் அரசாங்கத்தினால் தெளிவான மூலோபாயமொன்று இணைக்கப்படவேண்டும். நாட்டின் பேரண்டபொருளாதார மீளெழுச்சியை அடைவதற்கு வெளிநாட்டுத் துறையில் நிரந்தரமான தாங்கிருப்புக்களை உருவாக்குவது இன்றியமையாததாகும். ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கொள்கைத் தூண்டுதல் மற்றும் சீரான நடைமுறைப்படுத்தல் போன்றவற்றின் மூலமாக வெளிநாட்டு நடைமுறைக் கணக்கையும் நிதியியல் கணக்கு மீதிகளையும் வலுப்படுத்தி, வரவுசெலவுதிட்ட பற்றாக்குறைக்கும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைக்குமான படுகடனுக்கு நிதியளிப்பதற்கான நோக்குநிலையிலிருந்து விலகியமையின் ஒருங்கிணைந்த விளைவாக இத்தாங்கிருப்புக்கள் இருக்கலாம்.

வெளிநாட்டு நடைமுறைக் கணக்கை வலுப்படுத்துவதற்கான கொள்கைகள்

மட்டுப்படுத்தப்பட்ட பன்முகத்தன்மை, குறைந்தளவான பெறுமதி சேர்த்தல் மற்றும் உலகளாவிய பெறுமதிச் சங்கலிகளுக்கான குறைந்தளவான ஒருங்கிணைப்பு மற்றும் வர்த்தகம் செய்யக்கூடிய துறையில் மிகைப்படுத்தப்பட்ட செலாவணி வீதத்திற்கும் போதியளவற்ற முதலீடுகளுக்கும் மத்தியில், போட்டித்தன்மையுடன் இருப்பதற்குத் தேவையான அதிநவீனத்தன்மையின்மை போன்ற மரபுரீதியான சிக்கல்கள் காரணமாக கடந்த சில தசாப்தங்களில் இலங்கையின் ஏற்றுமதிகளில் பாரிய வளர்ச்சி உந்துதலோ அல்லது ஏற்றமோ வெளிப்படவில்லை. அதேவேளை, குறிப்பாக 2011 தொடக்கம், இறக்குமதிகளின் அனைத்து வகைகளுக்கும்மான செலவினங்களும் விரைவாக அதிகரிக்கப்பட்டு, வர்த்தகப் பற்றாக்குறையை விரிவுப்படுத்துவதற்கு வழிவகுத்ததுடன் முக்கியமாக வெளிநாட்டுத் துறை கடன்பாடுகளுடாக நிதியளிக்கப்பட்டது. இதற்கமைவாக, ஒரேநேரத்தில் பணிகள் கணக்கில் மிகைகளை அதிகரிக்கச்செய்கின்ற அதேவேளை, வணிக ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் மூலம் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கான எந்தவொரு முயற்சியும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கான மூலோபாயங்களில் கவனம்செலுத்தப்பட வேண்டும். இறக்குமதிகளைச் சிக்கனப்படுத்துவதன் மூலமான கேள்வி முகாமைத்துவ வழிமுறைகளும் இறக்குமதிப் பதிலீடு தொடர்பிலான முயற்சிகளும் பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அத்தகைய வழிமுறைகளின் நீண்டகாலப் பின்பற்றதலானது பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என்பதால் தற்காலிக அடிப்படையில் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் புத்தாக்கத்தினூடான உற்பத்தி பன்முகத்தன்மை, செங்குத்தான மற்றும் கிடையான ஒருங்கிணைப்பு, உற்பத்தி பகிர்வு வலையமைப்பின் பங்கேற்பு, மற்றும் கூறு தயாரிப்பின்

மூலம் உலகளாவிய பெறுமதி சங்கலிகளுடன் இணைத்தல் அதேபோன்று புதிய சந்தைகளை ஆராய்வதன் மூலம் ஏற்றுமதி இடங்களான மரபுரீதியான சந்தைகளை அதிகளவில் தங்கியிருப்பதைக் குறைத்தல் போன்றன முக்கிய முயற்சிகளாக கருதப்படுகின்றன. குறிப்பாக, நெகிழ்வான செலாவணி வீதம், நிலையான வரி மற்றும் முதலீட்டுக் கொள்கைகள், விலை உறுதிப்பாடு, அதன்மூலம் குறைந்தளவான தளம்பல் வட்டி வீதக் கட்டமைப்பு, மற்றும் அத்தியவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றைப் பேணுவதன் மூலம் ஏற்றுமதித் துறையானது தூண்டுதலளிக்கும் பேரண்டபொருளாதார கொள்கைகளினால் ஆதரவளிக்கப்பட வேண்டும். தேசிய நலனில் உத்தேசிக்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு தேசிய ஏற்றுமதி மூலோபாயத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள விரைவானதும் தடையற்றதுமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும். ஏற்றுமதித் துறையில் உள்நாட்டு பெறுமதிச் சேர்த்தலை அதிகரிப்பதற்கு முக்கிய ஏற்றுமதிகளுக்குத் தேவையான இடைநிலைப் பொருட்களை வழங்கும் உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்ட கொள்கை வழிமுறைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அதேவேளை ஒருங்கிணைப்பினூடாக இறக்குமதிகளைக் காத்திரமான முறையில் மாற்றல்செய்தல் வேண்டும். சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினூடாக உருவாக்கப்படும் சமதளமானது கூடுதல் நன்மையளிக்கக்கூடியதாக விளங்கும். மேலும், புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களை நோக்கி நகர்வது தொடர்பிலான முயற்சிகளும் நடுத்தர தொடக்கம் நீண்ட காலம் வரையில் புதைவடிவ எரிபொருட்களில் நாடு தங்கியிருப்பதைக் குறைத்து, இதன்மூலம் எரிபொருள் இறக்குமதிகளிலிருந்து தோன்றும் நடைமுறைக் கணக்கு மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவும்.

அதேவேளை, வெளிநாட்டு நடைமுறைக் கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையை குறைப்பதில் பணிகள் ஏற்றுமதிகள் முக்கியமானதாக விளங்குகின்றது. ஆகவே, அவற்றின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது இன்றியமையாததாகும். பாரிய பணி ஏற்றுமதித் துறையாக விளங்கும் சுற்றுலாத் துறையானது மீளெழுச்சியைக் காண்பித்துக் கொண்டிருப்பதுடன் சுற்றுலாத் துறையில் உயர்ந்தபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, பெறுமதிமிக்க சிறிய மற்றும் மரபுரீதியற்ற சந்தைகள் தொடர்பிலும் ஓய்வு தவிர ஏனைய வேறுபட்ட நோக்கங்களுக்காக வருகைத் தருகின்ற சுற்றுலாப் பயணிகள் தொடர்பிலும் அதிக கவனத்தை செலுத்துவதற்கு சுற்றுலாத் துறையைப் பன்முகப்படுத்துவது முக்கியமானதாகும். மேலும், குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப/வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளுதல் துறையிலுள்ள சில பணிகள் ஏற்றுமதிகள், தேறிய வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு கணிசமான ஆற்றலைக் கொண்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப/வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளுதல் துறைகளில் காணப்படுகின்ற வளர்ச்சி வாய்ப்புகள், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றைத் தொடர்ந்து, பொருளாதாரங்களின் அதிகரித்த டிஜிட்டல்மயமாக்கத்துடன் விரிவடைந்துள்ளன. ஆகையினால், இலங்கையானது தன்னை டிஜிட்டல் நாடாக மேம்படுத்துவதற்கு தேர்ச்சிப்பெற்ற தொழிற்படைகளினதும் அதிநவீன தகவல்தொழில்நுட்ப உட்கட்டமைப்பினதும் கிடைக்கும்தன்மையைப் பயன்படுத்தவேண்டும். மேலும், சந்தை கேள்விகளுக்கு இரண்டாந்தர மற்றும் மூன்றாந்தர தகவல்தொழில்நுட்ப கல்வித் தேவைகளுக்கு ஏற்றவாறு

அணிசேரப்பட வேண்டும் என்பதுடன் இத்துறையின் விரிவாக்கத்திற்கு தேவையான மனித மூலதனத்தின் அபிவிருத்தி நிறைவுசெய்யப்பட வேண்டும். படுகடன் மறுசீரமைப்பில், முதலாந்தர வருமானப் பற்றாக்குறையும் மேம்படுமெனவும் வட்டியல்லா வருமானக் கணக்கில் மிகையை உருவாக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை ஊக்குவிப்பதற்கும், வெளிநாட்டு தொழில்வாய்ப்புச் சந்தையை பன்முகப்படுத்துவதற்கும், உயர்ந்தளவிலான வருவாய் சாத்தியப்பாட்டுடன் கூடிய அதிகளவிலான வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், குறைந்தளவிலான செலவு, உண்மை நேரம், மற்றும் வசதியான எல்லையைத் தாண்டிய நிதியப் பாய்ச்சல்களை வசதிப்படுத்துவதற்கான அலுவல்சார்ந்த பாய்ச்சல்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் தொழிலாளர் பணவனுப்பலை ஊக்குவிப்பதில் தீவிரமான ஆர்வலர் ஈடுபாடு தேவைப்படுகின்றது. கடந்தகாலங்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து பெறப்பட்ட தொழிலாளர் பணவனுப்பல்கள் மூலம் இலங்கை பயனடைந்துள்ளபோதிலும், குறிப்பாக தென்கொரியா, சிங்கப்பூர், யப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் உயர்ந்தளவான ஊதியம் பெறக்கூடிய பரந்தளவிலான தொழில்நிலையை வழங்குகின்ற மாற்றிட்டு இடங்களை அறிவது அவசியமாகும். இதன்மூலம், தொழிலாளர் பணவனுப்பல்களின் அளவு அதிகரிப்படுவதுடன் புவியார்அரசியலின் மூலம் தூண்டப்பட்ட பணவனுப்பல் பெறுகைகளின் பாதிப்புக்களும் குறைக்கப்படுகின்றன. அதேவேளை, மூளைசாலிகளின் வெளியேற்றத்தினால் தொழிலாளர் பணவனுப்பல்களிலும் பாதகமான தாக்கத்தையும் அதேபோன்று நீண்டகால பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்ற இலங்கையிலிருந்து நிரந்தர அடிப்படையில் தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் பாரியளவிலான புலம்பெயர்வு தொடர்பிலான பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.

வெளிநாட்டு நிதியியல் உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துவதற்கான கொள்கைகள்

பரந்தளவிலான நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்வதற்கான இலக்கிடப்பட்ட வழிமுறைகளுக்கு மேலதிகமாக, பாரிய வெளிநாட்டுத் துறை உறுதிப்பாட்டையும் மேம்படுத்தப்பட்ட பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டையும் நிச்சயப்படுத்தும் பொருட்டு, வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் சொத்துப்பட்டியல் முதலீடுகளையும் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கில் செலுத்துவது போன்ற அதிகளவிலான படுகடனல்லா மூலதனப் பெறுகைகளை கவர்வதன் மூலமாக அவற்றுக்கு துணையளிப்பதும் அவசியமாகும். தொடர்ச்சியான வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பளவு தேவைப்பாடுகளுக்கும் படுகடன் மீள்கொடுப்பனவிற்கான இறை இடைவெளியின்மைக்கும் மத்தியில், வெளிநாட்டுத் துறையின் நீடித்த உறுதிப்பாட்டை உறுதிசெய்வதில், வெளிநாட்டுத் துறையின் மீளெழுச்சியை மேம்படுத்துவதற்கான படுகடனல்லா கடப்பாட்டு வெளிநாட்டு நிதியியல் உட்பாய்ச்சல்களை கவர்வது இன்றியமையாததாக அமையும். நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கும் உள்நாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கும் அப்பால், வெளிநாட்டு நேரடி முதலீடானது தொழில்நுட்பக் கசிவுத் தாக்கங்களை உருவாக்கி, மனித மூலதன மேம்பாட்டிற்கு

ஆதரவளிப்பதுடன், வெளிநாட்டுச் சந்தைகளுக்கான மேம்பட்ட அணுகலின் மூலம் பன்னாட்டு வர்த்தக இணைப்புக்களை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. குறிப்பாக ஒப்பந்த நடைமுறைப்படுத்தல், ஏற்றுமதி இறக்குமதி ஆவணப்படுத்தல், வியாபாரத் தொடக்கங்கள், சொத்து கையகப்படுத்தல் மற்றும் நன்கு மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின்மை என்பனவற்றுடன் தொடர்புடைய கடுமையான தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறைப்படுத்தல்கள், பயன்பாடுகளைப் பெறுவதிலுள்ள சிக்கல்கள், சிக்கலானதும் சீரற்றதுமான வரிக் கட்டமைப்புகள், மற்றும் கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புகள் போன்ற பல்வேறு சட்ட, அமைப்பியல்சார், மற்றும் நிறுவனம்சார் குறைப்பாடுகள் காரணமாக கடந்த தசாப்த காலங்களில், இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடானது அதன் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. இக்காரணிகளைத் தவிர, கொள்கை நிச்சயமற்ற தன்மை, நிறுவன மற்றும் நிர்வாகப் பலவினங்கள், நாட்டில் காணப்பட்ட ஊழல் மற்றும் ஒருங்கிணைப்புத் தோல்விகள் போன்றன இலங்கையில் சாதகமான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்குத் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தியிருந்தன. ஆகையினால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு, அனைத்தையுமுள்ளடக்கிய முதலீட்டு கொள்கையொன்றை வெளிப்படுத்தி, கொள்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மனிதத் தேர்ச்சிகளையும் நிறுவனம்சார் இயலாற்றலையும் உருவாக்குவதன் மூலம் வெளிப்படையானதும் காத்திரமானதுமான கொள்கைச் சூழலொன்றை இலங்கை நிறுவுதல் வேண்டும். வர்த்தகம் மற்றும் கைத்தொழில் கொள்கைகள் போன்ற ஏனைய அபிவிருத்திக் கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களுடன் வெளிநாட்டு முதலீட்டு கொள்கையின் இணக்கமும் அதேபோன்று இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தவதிலுள்ள முகவாரணமைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பும் சமமாக முக்கியமான விடயங்களாக காணப்படுகின்றன. வளர்ச்சித் தூண்டுதலுக்குப் பங்களிப்பது மாத்திரமன்றி பொருளாதாரத்தின் பரந்தளவான வினைத்திறன்மிக்க இலாபங்களினூடாகவும் பேரண்டபொருளாதார ஏற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடுத்தர தொடக்கம் நீண்ட காலம் வரையில் வெளிநாட்டு நேரடி முதலீடும் அதன் மேலதிக நன்மைகளும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதற்கு ஏதுவாக அமையும். தொடர்புடைய அதிகாரசபைகளினால் இக்கரிசனைகளை சரிசெய்வதற்கு முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, உலகளாவிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் பாய்ச்சல்கள் நோய்த்தொற்றுக்கு முன்னைய மட்டங்களுக்கு திரும்புவதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தல் செயன்முறைகளை துரிதப்படுத்துவது இன்றியமையாததாகும்.

வர்த்தகரீதியிலான செயற்றிடங்களுக்கு நிதியளிப்பதைக் கட்டுப்படுத்தி படுகடனைத் தீர்ப்பளவுசெய்வதற்கு வெளிநாட்டுச் செலாவணியை உருவாக்குவதற்கான ஆற்றலைக் கொண்ட வர்த்தகத் துறைகளுக்கு நிதியளிப்பதை ஊக்குவிப்பதும் அவசியமாகும். வெளிநாட்டுக் கடன்களுக்கான தெளிவானதும் வெளிப்படையானதுமான மதிப்பீடும் தெரிவுப் பொறுமுறையும் நிறுவப்பட வேண்டிய அதேவேளை, கடன்பாடுகளின் பயன்பாட்டை காத்திரமான முறையில் மேம்படுத்தி உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை மற்றும் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்களில் ஏற்பட்ட அழுத்தங்களைக் குறைப்பதற்கு வெளிநாட்டு கடன்பாடு, அவற்றின் பயன்பாடு மற்றும் பொருளாதார தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு வெளிப்படைத்தன்மையையும்

பொறுப்புக்கூறுதலையும் மேம்படுத்தியது. மேலும், வெளிநாட்டு கடப்பாடுகளுடன் தொடர்புடைய உயர்ந்தளவான இடநேர்வு கரிசனைகளைக் குறைப்பதற்கு நாட்டிற்கான தரமிடல்களை மேம்படுத்துவதற்கான மூலோபாயமொன்றைப் பயன்படுத்துவது அவசியமாகின்றது. எவ்வாறெனினும், நாட்டிற்கான தரமிடல்கள் எதிர்வரும் காலப்பகுதியில் மேம்படுவதால், ஒட்டுமொத்தப் படுகடன் சொத்துப்பட்டியலிலுள்ள வர்த்தக ரீதியான கடப்பாடுகளின் பங்கை அதிகரிப்பதற்கான போக்கானது தடுக்கப்பட வேண்டும். வலுவாகத் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகளிலுள்ளவை போன்ற அத்தியாவசிய செயற்றிட்டங்களுக்கான குறைந்த செலவில் நிதியளிப்பதற்கான தெரிவுகளை ஆராய்வதற்கான வாய்ப்பு வளங்களை ஆராய்வது சாத்தியமாகும். அத்துடன் பசுமை நிதியளித்தல் தெரிவுகளைப் பயன்படுத்துகின்ற அதேவேளை உலகளாவிய ரீதியில் பரவலாகக் கிடைக்கப்பெறும் நிலையான நிதியளித்தல் தெரிவுகளினூடாக காலநிலையைத் தழுவுவது நன்மை பயக்கும். தற்போதைய பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டமைப்பதற்கு உதவும் வெளிநாட்டு நிதியங்களை நாட்டிற்கு கவர்வதற்காக சந்தை எண்ணப்பாங்குகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. அதிகாரசபைகள் நடுத்தர காலம் தொடக்கம் நீண்ட காலம் வரையான காலப்பகுதியில் படுகடன் உறுதிப்பாட்டு இலக்கிடல்களை மீளக்கட்டமைப்பதற்கு, 13 சதவீதம் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறைவான தங்கியிருப்பு பொறுப்புக்களை பொருண்மியமாக்குதல், உள்ளடங்கலாக 2032ஆம் ஆண்டளவில் 95 சதவீதம் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறைவாக பொதுப் படுகடன் மட்டத்தைக் குறைத்தல், 2027-2032 காலப்பகுதியில், சராசரி மத்திய அரசாங்க மொத்த நிதியளித்தல் தேவைப்பாடுகளைக் குறைத்தல், இதனால் அழுத்தத்தின் கீழுள்ள நீடித்த இடநேர்வுகளை முகாமைச் செய்தல், 2027-2032 வரையான எந்தவொரு ஆண்டிலும் 4.5 சதவீதம் கொண்ட மொ.உ.உற்பத்திக்கு குறைவாக மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுச் செலாவணிப் படுகடன் தீர்ப்பளவை வைத்திருத்தல், அத்துடன் இறை மற்றும் நிதியளிப்பு இடைவெளிகள் மூடப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியமாக விளங்குகின்றன.

முடிவுரை

மேற்கூறியவற்றைக் கருத்திற்கொண்டு, அமைப்பியல்சார் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தலானது அண்மைக்கால உறுதிப்பாட்டை மீளக்கட்டமைப்பது மாத்திரமன்றி பிந்தைய படுகடன் மறுசீரமைப்பில் போதியளவு பாதுகாப்புடனும் மீளெழுச்சியுடனும் தேசத்தை மீளக்கட்டியெழுப்பவதிலும் கவனத்தை செலுத்துகின்றது. மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை நிரந்தரமாக மீட்டெடுப்பதற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் மீட்டெடுத்தலுக்கு பின்னரான நடவடிக்கையானது இன்றியமையாததாக காணப்படுகின்றது. இலங்கை அனுபவித்துவரும் தொடர்ச்சியான இரட்டைப் பற்றாக்குறையின் இக்கட்டான சூழ்நிலையானது தொடர்புடைய ஆர்வலர்களுடனான, ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டதும் மாற்றமடைகின்ற அரசியல் முறைமைகளின் செல்வாக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டதுமான அனைத்தையுமுள்ளடக்கிய தேசிய கொள்கைப் பொதியொன்றின் மூலமாக நிலையான அடிப்படையொன்றில் சென்மதி நிலுவை சிக்கல்களைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றது. மேலும், படுகடனல்லா வெளிநாட்டுச் செலாவணி உருவாக்க

மூலங்கள் ஆராயப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டிய அதேவேளை, வர்த்தக வெளிநாட்டுப் படுகடனிலிருந்து நடைமுறை கணக்குப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கான தேவையும் குறைக்கப்பட வேண்டும். மேலும், பன்னாட்டு அனுபவங்களின் பிரகாரம், படுகடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் அடுத்தடுத்த மீட்சிக்குமான விளைவுகளுக்கு சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியை நோக்கிய அதிகாரிகள் ஈடுபாட்டு நிலை முக்கியமானதாக அமைகின்றது. மேலும், படுகடன் மறுசீரமைப்பு, மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் பேரண்ட இறைச் சீராக்கல் நிகழ்ச்சித்திட்டம் உள்ளடங்கலாக பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தற்போதைய

முயற்சிகள் முன்னோக்கிச் செல்வதற்கான தேவையான நிபந்தனைகளாகும். இருந்தபோதிலும், அரசாங்க வரவுசெலவுதிட்டப் பற்றாக்குறைகளினதும் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளினதும் நிதியளித்தல் கலவையானது எதிர்வரும் காலத்தில் படுகடனல்லாத நிதியளித்தலை அதிகரித்தாலேயன்றி, இத்தகைய முயற்சிகள் மாத்திரம் நாட்டினுடைய ஆழமான அமைப்பியல்சார் பலவீனங்களுக்கும் பேரண்ட பொருளாதார சிக்கல்களுக்கும் நிரந்தரமான தீர்வொன்றாக அமையாது.

உசாத்துணைகள்:

1. Das, U., Papaioannou, M., & Trebesch, C. (2012). 'Sovereign Debt Restructurings 1950-2010: Literature Survey, Data, and Stylized Facts'. IMF Working Paper, IMF.